

உறவு



URAVU

தமிழ் முத்த பிரசைகள் சங்கம் (நி ச வே) பதிவு. செய்திமடல்

Newsletter of the Tamil Senior Citizens' Association (NSW) Inc.

ஆசிரியர்: கேணல். வ இராமநாதன்

Editor: Col. V Ramanathan

Volume 20

July 2009

Number 2

Birthday Celebrants in the Community Centre



Kandiah RAJENDRAM (26 Mar)



Rajapoopathy THAMBIAN (20 Apr)



Nageswari NADARAJAH (24 Apr)



Saroja DHARMAPALAN (11 Apr)



James RAJANAYAGAM (29 Apr)



Pasupathy NADARAJAH (7 May)



Charles DICKENS (21 Mar)



Nagalingam SATKUNANANDA (6 May)



Dr. Velupillai S KARUNAGARAN (7 May)



Nicholas RAJANAYAGAM (18 Apr)



Arumugam SANTHIRAVAR (5 Jun)



Col. Vallipuram RAMANATHAN (26 Jun)



A Mohamed Hassen JAINUDEEN (5 Jul)



Saravanamuttu VIJAYARATNAM (17 Apr)



Pushpa VIJAYARATNAM (31 Mar)



Thavamany ARUNACHALAM (23 Apr)



Nadarajah GANANADHA (2 Jul)



Balambihai GANANADHA (18 Jul)



Visit to Tarongo Zoo (22 Mar 09)



Line up for the mini games (19 Mar 09)



Cricket teams (26 Mar 09)



Cheering squad

MARCH

BENSOC Annual General Meeting - Saturday, 21 March.

The Annual General meeting of the Tamil Seniors Citizens' Benevolent Society scheduled for 9.30 am on Saturday 21 Mar 09 was adjourned for want of a quorum.

The adjourned meeting was held on Thursday, 16 April 09 in the Community Centre.

The following office bearers were elected to the Board of Trustees:

President: K Thillainathan

Secretary: K Kalvalaiseyon Asst Secy: A Sridharan

Treasurer: Samy Pasupati Asst Treasurer: M Balakrishnan

Seniors' Week – 15 – 22 Mar 09

19 Mar 09 Games for the elderly

Members' Day – Thursday, 26 March

Mini games were held on Thursday, 19 Mar 09.

Lime on spoon race:

1st Rani Ganeshan

2nd Saroja Dharmapalan

3rd Balambikai Gananadha

Musical sticks

1st Balambikai Gananadha

2nd K Thanga Raja

3rd K S Thisairasa

Bean bag race (team event)

1st Blue House. 2nd Red and 3rd Green House

A limited over soft ball cricket match was played, between the Secretary's team and the Presidents' team.

At the end of the cricket match awards for the indoor games competitions finalised during the Seniors Week were awarded by The Mayor of Strathfield, Councillor. Keith Kwon, Dr Bala, Mrs Bala and Nirmala Santhiran. The Kanaganayagam trophy to the winners of the cricket match was won by the President's team.

Association's Seniors Week

Results of competitions

Winner

Bridge Open

R Jegendran

S Thillaivanan

Carrom Singles

R.Jegendran

Chess - men

Dr. F Ratnesar

Chess – women

Seetha Ramanathan

Draughts - Men

Dr. F J Ratnesar

Draughts –Women

Seetha Ramanathan

Scrabble

W T Casinader

Table Tennis Singles

K Krishnadasan

Table Tennis Doubles

S C Dickens

N C Rajanayagam

Runner up

Indrani Satkunananda

K Thillaivanan

S Ponmailainathan

G Santhiran

Mary Paul

Col. V Ramanathan

Saroja Nagarajan

Tilaka Mylvaganam

J J Rajanayagam

K Krishnadasan

Col. V Ramanathan

Nagalingam Ponnuthurai Memorial Trophy for Bridge Open

R Jegendran and K Thillaivanan

Engraved trophies were awarded to all winners and runners up.

22 Mar 09 Excursion to the Taronga Zoo

விலங்கினக் காட்சி சாலை விஜயம் மார்ச் மாதம் 22ஆம் திகதி ஞாயிறு காலை 8 மணிக்கு ஸ்ற்றஃபில்ட் புகையிரத ரிலயத்தில் எமது மூத்த பிரசைகள் சங்க உறுப்பினர்கள் விலங்கினக் காட்சி சாலையை நோக்கி செல்வதற்காக ஒன்று கூடினார்கள். கேணல் இராமநாதன் அவர்கள் அங்கு செல்லும் வழி ஒழுங்குகள் பற்றி அனைவர்க்கும் எடுத்துரைத்தார்கள். ஆனந்தம் பொங்கும் முகத்தோடு எமது அங்கத்தவர்கள் ஆண்களும் பெண்களும் மாக ரெயில் வண்டியில் அமர்ந்து ஸர்க்யூலர் கீ துறைமுகத்தை அடைந்து அங்கிருந்து அழகிய பாதைப்படகில் ஏறி விலங்கினக் கண்காட்சிச் சாலையை அண்மித்த சிறு துறையில் இறங்கினார்கள் அப்படகில் செல்லும்போது, காணும் கடற்கரையில் காணும் கட்டிடங்களுக்கும் (Harbour Bridge, Opera House) வீடுகளுக்கும் கண்களுக்கு விருந்தாயிருந்தமை குறிப்பிடத்தக்கது படகிலிருந்து இறங்கினோம் பேருந்து தயாராக நின்று விடும்படிச் செய்து ஏறினோம் சில நிமிடங்களில் விலங்கினச்சாலையை வந்தடைந்தோம் நுழைவுச்சீட்டு பத்து வெள்ளி ஒவ்வொருவருக்கும் பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தோம். பயங்கர முதுகைகள், பாம்புகள், பெரிய வேங்கைகள், ஒட்டச்சிவிங்கி வரிக்குதிரை, மான்கள், என்று பார்த்துக் கொண்டே வந்தோம். பலவித வண்ணங்களில் எத்தனை எத்தனை வித கிளி வகைகள், என் மயில்கள் என்று கடவுளின் சிருட்டி விநோதங்கள் எங்களை வியக்கச் செய்தன. பகல் 11 மணிக்கு ஸீல் என்ற கடல் விலங்குகளின் சாகச விளையாட்டுக் காட்சி ஆரம்பித்தது. கண்டு ரசித்தோம். அதன்பின் எங்களை பரவச மடையச் செய்தது பறவைகளின் சாகசக் காட்சி. மிருகங்கள், பறவைகள், ஊர்வன என அனைத்து விலங்குகளையும் கண்டு கண்டு களித்தோம். அதன்பின் மதிய உணவு நேரம் வந்தது. அது ஒரு அருமையான அநுபவம். எங்கள் அங்கத்தவர்கள் பலரும் பலவித உணவு வகைகளும் கொண்டு வந்திருந்தனர். புட்டு, இடியப்பம். பல பல சோறுகறி வகைகள், என்றென்று எவ்வளவு வகை அப்பப்பா? அவற்றின் சுவையை விட அவற்றைப் பகிர்ந்து நாங்கள் உண்ட சுவை மிகவும் இனித்தது. பின்பு யாவரும் ஸ்கை சவாரியில் (Sky Safari) சென்று மிகவும் ரசித்தோம். மீண்டும் எமது பயணத்தை தொடர்ந்து ஸ்ற்றஃபில்ட் வந்து எமதில்லங்களை யடைந்தோம். இந்த உல்லாசப்பயண நினைவுகள் அழியாது எம் மனத்தில் நிலைக்கும் என்பது உண்மை யன்றோ.

Tamil New Year - Tuesday, April, 14

Special prayers and religious ceremonies were held at the Sydney Murugan Temple with Bhajan recited by seniors on Tuesday, 14 April to usher in the New Year. Prasadam was served to about 350 devotees at the conclusion of the religious ceremonies.

புது வருடப்பிறப்பு -

விசேட கூட்டுப் பிரார்த்தனை - பூசை வழிபாடு

புது வருடப்பிறப்பையொட்டி அருள்மிகு சிட்னி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமை ஏப்பிரல் 14ஆம் திகதி எழுது மூத்த பிரசைசுகள் சங்க அங்கத்தவர்களினால் ஏற்படுத்தப்பட்ட விசேட கூட்டுப் பிரார்த்தனை - பூசை வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பகல் 10.00 பூசையைத் தொடர்ந்து பெருந்திரளாக வந்திருந்த அடியார்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

APRIL

Members' Day - Thursday, 23 April

Col. Vallipuram Ramanathan and Mr Asaipillai Gnanasegaram were honoured for winning the 2009 NSW Seniors Week Achievement Awards.

"N S W Seniors Achievement Award - 2009"

என்ற விருதைப் பெற்றுப் பெருமை சேர்த்த கேணல் . வல்லிபுரம் இராமநாதனையும் திரு ஆசைபிள்ளை ஞானசேகரனையும் சங்கம் பாராட்டியது

Caroline Trinh from Vision Australia. Caroline is an orthoptist, working at Vision Australia - rehab work with people with low vision, helping them to adjust/adapt to their lives before the vision loss. Caroline Trinh made a presentation with power point on Diabetic Retinopathy and Glaucoma.

AUSTRALIAN MEDICAL AID FOUNDATION

On our appeal a total sum of \$ 6655.00.was donated by members.

274	AIYATHURAI	Mrs V C S	10.00
246 247	ALLEGAKOEN	Mr G & Mrs C	50.00
454 453	ANTONYPILLAI	Mr B & Mrs A	50.00
172	ARASARATNAM	Mrs P	10.00
734 735	ARULAMPALAM	Rev S S & Mrs S K	100.00
817 818	ARULSWAMY	Mr A & Mrs L	20.00
10	ARUMAINAYAGAM	Mrs P	20.00
1 2	ARUMUGAM	Mr S & Mrs P	10.00
966 965	ARUMUGAM	Mr T & Dr (Mrs) M	30.00
355	ATPUTHARAJAN	Mr K	10.00
1020 1021	BALACHANDRA	Mr V A K & Mrs M	20.00
1083 1084	BALASUBRAMANIAM	Mr M & Mrs B	50.00
595 596	BALASUBRAMANIAM	Mr T & Mrs G	20.00
430	BALASUBRAMANIYAM	Mrs N	20.00
587	BALENDHAN	Mr V	10.00
1055 1056	BASTIAMPILLAI	Mr J A B & Mrs L T S	50.00
950	BASTIAMPILLAI	Mr A	10.00
92 93	CANAGASINGHAM	Mr L S C & Mrs M N	25.00
70 71	CASINADER	Mr W T & Mrs K	20.00
913 914	CHANDRASEKARAN	Mr B & Mrs A	20.00
256	CHELLIAH	Mrs A	10.00
256	CHELLIAH	Mrs A	20.00
283	CHELLIAH	Mrs P	50.00
824	DEVENDRAN	Mrs I	25.00
265 264	DHARMAPALAN	Mr S S & Mrs S	20.00
773 774	DURASAMY	Mr V J & Mrs R.T.	25.00
88 127	DURASAMY	Mr G J & Mrs C S	20.00
1009	EDWARD	Mrs M M	10.00
819	ESURAPATHAM	Mr S	10.00
891 892	GANANADHA	Mr N & Mrs B	20.00
1015	GANESHAN	Mrs R	75.00
224 234	GEORGE	Mr A C & Mrs I	20.00
701	GNANASEGARAM	Mr A	10.00
489 490	GNANASUNDERAM	Mr K & Mrs P	20.00
712 713	GNANASUNTHARAM	Dr R & Mrs T	20.00
569 570	GNANATHICKAMPILLAI	Mr J & Mrs T	20.00
335 336	GUNARATNAM	Mr V & Mrs P J	50.00
609	GUNARATNAM	Mrs M	10.00
714 715	GUNARATNAM	Mr S T & Mrs P	20.00
380	HENSMAN	Mrs G	10.00
463 464	JANAKI RAMAN	Mr S & Mrs S	20.00
1082	JAYASEELAN	Mrs L S	25.00
1091	JEBARATNAM	Rev K S	20.00
683 902	JEGANATHAN	Mr S & Mrs K	20.00
938	JEGATHEESWARAN	Mr M	10.00
661 742	JEGENDRAN	Mr R & Mrs J	20.00
1036	JEYANANDHAN	Mr T	10.00
1069	JEYARAJAH	Mr S	10.00
719	JEYAWEERASINGHAM	Mrs Y	50.00
943	JOSEPH	Mrs T	10.00
1017 1018	JOSHUA	Mr W D & Mrs S	20.00
204 211	KAILASAPILLAI	Mr P & Mrs S	30.00
480	KANAGARATNAM	Dr V	200.00
343	KANDASAMY	Mrs T	50.00

404 423	KANDASAMY	Mr R & Mrs N	20.00
642	KANDASAMY	Mrs L	100.00
400	KANDIAH	Mrs M	20.00
620 621	KANDIAH	Mr V M & Mrs P	20.00
431 432	KANESARAJAH	Mr S & Mrs A	10.00
125 126	KARALASINGHAM	Mr M & Mrs S	20.00
1034	KARTHIGESU	Dr (Mrs) D	10.00
33 780	KARUNANITHI	Mr M & Mrs P	50.00
1081	KATHIRAVELU	Mrs N	10.00
924 826	KATHIRAVETPILLAI	Mr T & Mrs R	20.00
783 533	KATHIRGAMALINGAM	Mr S & Mrs A	20.00
94 95	KATHIRGAMANATHAN	Mr S & Mrs S	20.00
328	KETHARANATHAN 328	Mrs T	25.00
198 199	KIDNAPILLAI	Mr K & Mrs R	100.00
420 705	KRISHNA SARMA	Mr K & Mrs I	20.00
990	KRISHNADASAN	Mr K	20.00
805	KRISHNAPILLAI	Mrs K	30.00
805	KRISHNAPILLAI	Mrs K	70.00
248 249	KUKENDRAN	Mr M & Mrs S	10.00
1059	KUMARIAH	Mrs K	10.00
1066 1067	KUNASEELAN	Mr K & Mrs C	20.00
180	LAKSHMANAN	Mrs B	100.00
673	MAHAKANAPATHIPILLAI	Mrs G	10.00
792	MAHARATNAM	Mr M	10.00
182	MANIARPILLAI	Mrs Y	10.00
285	MANICKAM	Mrs N	10.00
594	MANICKARAJAH	Mr S	10.00
786 787	MANICKAVASAKAR	Mr T & Mrs S	100.00
662 663	MANORANJITHAN	Mr N & Mrs L	25.00
505	ARUMUGAM	Mr S	10.00
446 447	MUDALIYAR	Mr S V & Mrs R V	20.00
238 541	MURUGESU	Mr N & Mrs S	20.00
54	MUTTUKUMARASAMY	Mrs V	10.00
54	MUTTUKUMARASAMY	Mrs V	200.00
1040	NADARAJAH	Mr V	50.00
141	NADARAJAH	Mrs N	10.00
395 396	NADARAJAH	Mr V & Mrs S	20.00
515	NADARAJAH	Mr V	10.00
597	NADARAJAH	Mrs M	10.00
766 767	NADARAJAH	Mr C & Mrs S	20.00
911	NADARAJAH	Mrs S	10.00
936 937	NADARAJAH	Mr K & Mrs V	30.00
770	NAGARAJAH 770	Dr S	100.00
35	NANNITHAMBY	Mrs M	100.00
62 63	NARAYANADAS	Mr V & Mrs A	20.00
725 726	NATKUNASINGHAM	Mr S K & Mrs Y	20.00
340	NAVARATNAM	Mrs P	10.00
565 566	NAVARATNAM	Mr T & Mrs C I	20.00
80 81	NAVARATNAM	Mr V & Mrs J	20.00
304	NESADURAI	Mrs P	50.00
969	NITHIANANTHAN	Mr S	20.00
397	PACKIANATHAN	Mrs N	20.00
1042	PALAVINAYAGAM	Mr C	20.00
702 1077	PANCHADCHARAM	Mr P & Mrs K	10.00
850 851	PARAMANANDHAN	Mr D S & Mrs S F	50.00
525	PARAMASIVAM	Mr N	10.00
1060 1061	PARAMESWARAN	Dr V & Mrs R	30.00
4 37	PARARAJASINGHAM	Mr E S & Mrs S	50.00
1012 1013	PASKARANATHAN	Mr P & Mrs U	20.00
500 501	PASUPATHIPILLAI	Mr N & Mrs P	20.00
373 374	PASUPATI	Mr Samy & Mrs I	10.00
187 188	PATHMANANDAVEL	Mr S & Mrs A	50.00
460	PATHY	Capt C K	10.00
866	PATKUNARAJAH	Mrs L	20.00
821	PAUL	Mrs M J	10.00
57 56	PONMAILAINATHAN	Mr S & Mrs P	40.00
379 378	POOLOGASINGHAM	Prof P & Mrs T	100.00
958 959	PUVANENDRARAJAH	Mr G & Mrs M	50.00
811	RAJADURAI	Mr M D	20.00
691 692	RAJAKULASURIYAR	Mr P & Mrs P	40.00
28 184	RAJAMUTHIAH	Mr T & Mrs K	20.00
131 130	RAJANAYAGAM	Mr J J & Mrs T M	50.00
18 19	RAJAPOOBALASINGHAM	Mr S R & Mrs S V	20.00
157	RAJARATNAM	Mr D T	20.00
441 481	RAJARATNAM	Mr S & Mrs S	20.00
547	RAJENDIRAN	Mrs N	50.00
658 668	RAJENDRAM	Mr C & Mrs H I	20.00
85 86	RAJENDRAM	Mr K & Mrs S	20.00
160 161	RAMANATHAN	Col V & Mrs S	50.00
523	RAMANATHAN	Mrs S	10.00
76 77	RASANAYAGAM	Dr V & Mrs J	20.00
859 860	RASIAH	Mr J W & Mrs P	20.00
279	RATHINAM	Mrs G	20.00
293 294	RATNASABAPATHY	Mr N & Mrs P	20.00
72	RATNASABAPATHY	Mrs G	10.00
1064 1065	RATNASINGHAM	Mr R & Mrs K	20.00
834	RATNASINGHAM	Mrs R	15.00
337 341	RATNESAR	Dr F J & Mrs P	20.00
347 348	ROWDENDRAN	Mr E & Mrs G	20.00
1063	SABARATNAM	Mrs S	20.00
520 521	SABARATNAM	Dr V & Mrs L	20.00
573	SACHCHITHANANTHA SIVAM	Mrs Y	20.00
393	SACHITHANANTHASOTHY	Mrs T	10.00
351	SANMUGALINGAM	Mrs T	10.00
685	SANMUGARAJAH	Mrs Y	10.00
1057	SANTHIAPILLAI	Mr I	20.00
628 629	SANTHIRAN	Mr G & Mrs N	20.00
364	SANTHIRAVAR	Mr A	10.00
51 52	SATKUNANANDA	Mr N & Mrs I	20.00
881 882	SAVERIMUTHU	Ms M C & Ms M F	20.00
147	SEKARAM	Mrs M	10.00
986	SELLATHURAI	Dr (Mrs) M	10.00
942	SELVANAYAGAM	Mr S	50.00
967 968	SELVASUNDERAM	Mr M & Mrs K	20.00
401 402	SENATHIRAJAH	Mr R & Mrs J	50.00
235 236	SHANMUGARAJAH	Mr K & Mrs Y	20.00
83	SINGHAM	Mr P	20.00
87	SINNATHAMBY	Mrs M	10.00
356	SITHAMPARANATHAN	Mr K	10.00

1031	SITHAMPARAPILLAI	Mr K S	10.00
260 302	SITHAMPARAPILLAI	Mr R & Mrs K	20.00
744 745	SIVAGNANAM	Mr M K & Mrs M	30.00
898 899	SIVAGADADCHAM	Mr S & Mrs S	20.00
75	SIVAGNANASUNDERAM	Mrs N	10.00
681 682	SIVAGURU	Mr A & Mrs T	20.00
988 989	SIVAGURU	Mr K & Mrs P	20.00
574 575	SIVAGURUNATHAN	Mr S & Mrs S	20.00
429	SIVAKUMARAN	Mrs P	50.00
45	SIVANATHAN	Mrs P	50.00
977 1016	SIVANATHAN	Mr R & Mrs V	20.00
1053	SIVAPATHAM	Mr M	10.00
309	SIVASAMBU	Mrs J	10.00
871 872	SIVASUBRAMANIAM	Mr T & Mrs J	20.00
956 957	SIVASUBRAMANIAM	Mr K & Mrs M	25.00
13 14	SOMASUNDERAM	Mr S & Mrs S	50.00
455 456	SOMASUNDERAM	Dr T & Mrs S D	50.00
1037	SRINIVASAN	Mr R	20.00
999 838	SRISKANDARAJAH	Mr P & Mrs I	20.00
571	SUBRAMANIAM	Mrs A	25.00
910	SUBRAMANIAM	Ms Y	10.00
173	THAMBAR	Mr P V	20.00
1022	THAMBAIAH	Mrs R	50.00
90	THAMBYRAJAH	Mrs R T	10.00
117 676	THANABALASINGHAM	Mr R & Mrs M	20.00
529 530	THANAPALASINGHAM	Mr S & Mrs P	20.00
963 964	THANGA-RAJA	Mr K & Mrs J	100.00
964	THANGA-RAJA	Mrs J	100.00
415 655	THARMAPALAN	Mr S & Mrs S	20.00
359 417	THEAGARASA	Mr T & Mrs T	20.00
527	THEDCHANAMURTHY	Mrs L	20.00
344	THIAGARAJAH	Mrs S	50.00
277 278	THILLAIKANAGASABAI	Mr S & Mrs P	20.00
193	THILLAINATHAN	Mr K	20.00
98 99	THILLAIRAJAH	Mr S & Mrs K	20.00
680	THILLAVANAN	Mr S	10.00
387 468	THIRUGNANASAMBANDHAR	Mr V & Mrs M	20.00
790	THIRUGNASSELVAM	Mrs C	25.00
679	THIRUNAVUKKARASU	Mrs W	20.00
377 810	THISAIRASA	Mr K S & Mrs P	50.00
1026	THOMAS	Mr A	10.00
319	THURAISINGHAM	Mrs M	10.00
651	THURAISINGHAM	Mrs A	50.00
8	THURAISINGHAM	Mr T R	20.00
159	VADIVELU	Mrs G	10.00
158	VADIVELU	Mr T	10.00
170	VAIRAVANATHAN	Mrs A	100.00
948	VAMADEVAN	Mrs A	100.00
36 791	VANNITHAMBY	Dr M & Mrs A	50.00
1054	VARATHARAJAH	Mrs C	10.00
897	VARATHARAJAN	Mrs G D	150.00
312	VELSAMY	Mrs K	25.00
367	VELUPILLAI	Mr S	20.00
449 482	VELUPILLAI	Mr K & Mrs P	20.00
482	VELUPILLAI	Mrs P	50.00
244	VENKITESWARAN	Mrs R	10.00
241	VETHANAYAGAM	Mrs P P	10.00
68 69	VIJAYARATNAM	Mr E & Mrs K	25.00
703 704	VISVANATHAN	Mr T & Mrs A E	20.00
985	WARAN	Dr (Mrs) M	10.00
509	WIGNARAJAH	Mrs E K	20.00
381	WIJAYANATHAN	Mrs J A	10.00
847 848	WIJAYARATNAM	Mr V & Mrs M	100.00
951	XAVIER	Mr E	20.00
345	YOGARAJAH	Mr S	10.00
816	YOGARATNAM	Mrs S	10.00
	Medifund Contribution Deposit		10.00
	Medifund Contribution Deposit		10.00
	Medifund Contribution Deposit		20.00
	Medifund Contribution Deposit		10.00
			6,655.00

The last four unidentified items and any items credited incorrectly are due to those depositing in the bank and not sending the deposit slips to the treasurer.

MAY

Grandchildrens' Day – Saturday , 17 May

This was postponed due to the grim situation in the Vanni.

Members' Day – Thursday, 28 May

No Members' Day was held on this day as a mark of respect to our patriots who lost their lives in the Vanni.

JUNE

Members Day – Thursday, 25 June

Member's Handicraft Exhibition

ஓவியக்கலைக் கண்காட்சி

சிட்னி தமிழ் மூத்த பிரசைசுகள் சங்கத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் ஓவியக் கலைக் கண்காட்சி இம்மாத அங்கத்தவர் தினமான வியாழக்கிழமை யூன் மாதம் 25ஆம் திகதி பகல் 10.30 மணியளவில் சங்கத்தின் தலைவர் திரு க சந்திரன்

அவர்களின் தலைமையில் ஹோம்புள் பேர்ஸ் வீதியில் அமைந்திருக்கும் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. அங்கத்தவர்களின் சிலர் தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவஸ்திரேலிய தேசிய கீதத்தையும் பாடினார்கள். இவற்றைத் தொடர்ந்து தலைவர் உரை ஆற்றினார். அதிமூத்த அங்கத்தவர்களில் ஒருவரான திரு ஆறுமுகம் அவர்கள் சிறப்புரை ஆற்றி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். திருமதி பாஸ்கரநாதன் அவர்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விளக்கிணை ஏற்றினார்.

கண்காட்சியில் மெருகூட்டும் வகையில் அடுக்கி வைத்திருந்த மலர் அலங்காரம், எண்ணெய் வர்ண ஓவியங்கள்(Oil Painting), துணி வர்ண ஓவியங்கள் (Fabric Painting), அழகிய தையற்பின்னல் வேலைப்பாடுகள் (Knitting), மற்றும் கைப்பணிப் பொருள்கள்(Handicrafts) ஆகியவற்றை அங்கத்தவர்கள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டார்கள். இறுதியில் கேணல் இராமநாதன் அவர்கள் நயம்பட நன்றியுரை ஆற்றினார். அதன்முடிவில் தலைவர் இந்தக் கண்காட்சியைத் திறம்பட ஒழுங்குசெய்த திருமதி திசைராசா அவர்களையும் ஒரு சிற்புரை வழங்கும்படி அழைத்தார். திருமதி திசைராசா அவர்கள் பேசும்பொழுது இந்தக் கண்காட்சி சிறப்புற அமையச் சகல உக்கமும் தந்த தலைவர் திரு சந்திரன், செயலாளர் கேணல் இராமநாதன் அவர்களையும் மற்றும் கண்காட்சிப் பொருள்களைச் செய்து கையளித்த பின்வரும் அங்கத்தவர்களான திருமதி கே எஸ் திசைராசா, ஹோப் இராசேந்திரம், வாசுகி மகாதேவன், றீற்றா சத்தியமூர்த்தி, லில்லி சாரதா ஜயசீலன், மேரி போல், அம்பிகா சுப்பிரமணியம், நிர்மலா சந்திரன், பாலாம்பிகை கணநாதா, இராதா பரமேஸ்வரன், உமா பாஸ்கரநாதன் ஓவியர் ஆ ஞானசேகரம் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.

JULY

Members Day – Thursday, 23 July

Womens' Day

சர்வதேச மகளிர் தினக் கூட்டம் – 23 07 2009

மூத்தபிரசைசுகள் சங்கத்தின் ஆடி மாத அங்கத்தவர் தினமாகிய 23 07 2009 வியாழக்கிழமை அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. முக்கிய அறிவித்தல்களைப் பட்டியலிட்டுச் கூறியதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் திரு சந்திரன் அவர்கள் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மாண்புமிகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைப் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்திப் பேசியது எல்லோருடைய மனங்களையும் தொட்டுவிட்டதென்றால் மிகையாகாது. சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சியைத் திருமதி நிர்மலா சந்திரன் அவர்கள் சர்வதேச மகளிர் தினத்தைப்பற்றி ஒரு சிறந்த முன்னுரையை வழங்கி ஆரம்பித்துவைத்தார்.

அன்றைய தினத்தின் விசேட நிகழ்ச்சியாக "குடும்பப் பெண்கள் சமூகசேவையில் ஈடுபடலாமா? அல்லது ஈடுபடக்கூடாதா?" என்னும் பொருள்பற்றி விவாத அரங்கு நடைபெற்றது. இந்த அரங்கிற்குத் திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்கள் நடுவராகப் பொறுப்பேற்று நிகழ்ச்சியைத் தனது கவர்ச்சிகரமான பேச்சாற்றலால் சோபிக்கச் செய்தார். திருமதி திசைராசாவும் திருமதி அருணாசலமும் குடும்பப் பெண்கள் சமூகசேவையில் ஈடுபடலாம் என்றும் திருமதி விஜயரத்தினமும் திருமதி ஞானசந்திரமும் குடும்பப் பெண்கள் சமூகசேவையில் ஈடுபடலாகாது என்றும் விவாதத்தைச் செவ்வனே நடாத்தி அவையோரின் பாராட்டுகளைப் பெற்றனர்.

திருமதி திசைராசா தனது வாழ்க்கையில் தான் விரும்பித் தனது கணவருடைய ஒத்தாசையுடன் ஆற்றிய சேவைகளை விளக்கி ஒரு நீண்ட பட்டியலை மூன்வைத்தார். குடும்பப் பெண்கள் சகலவிதமான வீட்டுவேலைகளுடன் சமூகசேவையில் திருப்திகரமாக ஈடுபடலாம் என்றும் வீட்டுக்குள்ளே அடைந்துகிடக்காமல் வீட்டுவேலைகளை முடித்துவிட்டுக் கணவனின் ஒத்தாசையுடன் வேண்டியமட்டும் சமூகசேவை செய்யலாம்! என்று திடமாகவும் பல உதாரணங்கள் கூறியும் விவாதித்தார். இவருக்குச் சாதகமாக வாதிட்ட திருமதி அருணாசலம் குடும்பப் பெண்கள் தங்கள் குடும்பத்தை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தல் கூடாது அவர்கள் பொது மக்களுக்கும் போதிய சேவை ஆற்றல் வேண்டும் அது அவர்களின் உரிமையும் கூட என்று திறம்படக் கூறினார்.

இவர்களுடைய வாத்திற்கு எதிர்வாதமாக தத்துவக் கோட்பாடுகளை உள்ளடக்கிப் பேசிய திருமதி விஜயரத்தினம் பேசும்பொழுது குடும்பப் பெண்கள் தங்களின் கணவன் குழந்தைகள் ஆகியோரின் குடும்ப நலன்களிலேயும் மேம்பாட்டிலேயும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் சமூகசேவையில் ஈடுபட்டால் வீட்டிலேயுள்ள குடும்பத்தாரைக் கவனிக்கப் போதிய நேரமின்மை ஏற்படுவதுடன் அவர்கள் பிழையான வழிகளில் மனத்தை அலையவிட வழிவகுக்கும் என்றும் அதனால் குடும்பப் பெண்கள் சமூகசேவையில் ஈடுபடக் கூடாது! என்று ஆணித்தரமாக வாதிட்டார். இவரின் குழுவைச் சேர்ந்த திருமதி ஞானசுந்தரம் பேசுகையில் குடும்பப் பெண்ணானவள் குழந்தைகளைப் பெற்று அவர்களைக் குணமுடைய பிள்ளைகளாகவும் கல்வியறிவிற சிறந்தவர்களாகவும் வளர்த்து, அவர்களின் திருமணங்களையும் நிறைவேற்றிய பின்பு அவள் ஒரு Free Bird ஆகிவிடுகிறாள். பின்னர் தாராளமாகச் சமூகசேவையிற் பிரவேசிக்கலாம், ஒன்றுக்கும் யோசிக்கத்தேவையில்லை. ஆனால் இரண்டு தோணியிலே காலை வைத்தல் ஆபத்து! என்று கூறினார். அவர் நகைச்சுவை தனம்பவும் அறிஞர் பலரின் கூற்றுக்களை மேற்கோள் காட்டியும் தனது பேச்சிற்கு மெருகூட்டினார். இந்நிகழ்ச்சி தரமான நல்லதொரு நிகழ்ச்சியாக அமையப் பல வழிகளில் அயராது உழைத்த திருமதி சீதா இராமநாதன் அவர்கள் நிகழ்ச்சியிற் பங்குபற்றியவர்களுக்கு நன்றி கூறி நிர்மலா சந்திரன் மலர்ச்செண்டுக்களை அன்பளிப்புச் செய்ததைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுபெற்றது.

Extract from the newsletter of June 1996 WHY I JOINED THE BENEVOLENT SOCIETY

Shortly after my wife and I joined the Tamil Senior Citizens' Association, Mr. Pararajasingham spoke to us of the Benevolent Society and sent information of its aims and obligations.

This appeared to be in consonance with what I had learnt as a child in Jaffna, i.e., it reflected on the mores and ethos of the Tamil people. I saw a microcosm of Sri Lanka being born in Sydney where the Tamil Senior Citizens were to enjoy its benefits. More importantly they were going to witness this culture to their children.

Looked at closely, the aims are the following. The benevolent aspect is that of helping a bereaved family of a member of the society, with a financial contribution based on membership numbers rather than money subscribed by the deceased, i.e., the giving of \$10 on the death of a member was to be a privilege. Secondly it gave pride, in that the member was able to make provision for his or her passing away in some small way. The common denominator was that the culture of the Tamils required the living together of a proud community of people dependent on one another.

Dr Eric Aiyathurai
(fellow member)
Deceased August 1999

1996-ம் ஆண்டு ஜூன் செய்தி மடலிலிருந்து நான் ஏன் நலம்புரி சங்கத்தில் சேர்ந்தேன் நானும் எனது மனைவியும் த.மு.பி.ச. அங்கத்தவரான பின் திரு.பரராசசிங்கம் அவர்கள் நலம்புரி சங்கத்தைப் பற்றிப் பேசி அது பற்றிய விவரங்களை அனுப்பி வைத்தார். அவை நான் சின்னஞ் சிறு வயதில் கற்றறிந்ததற்கிசைவாக விருந்தன. அவை தமிழ் மக்களுடைய பண்புகளையும் இன அடையாளங்களையும் கருத்தில் கொண்டனவா யிருந்தன. நான் உணர்ந்த இலங்கையின் சிறிய தொரு பிரதிபிம்பம் சிட்னியில் உருவாவதைக் கண்டேன். தமிழ் மூத்த பிரசைகள் தமது கலாசாரத்தையும் பண்பையும் பேணக்கூடிய முறையில் செயல்படவும் அவற்றை தமது இளைய தலைமுறைக்கு யிட்டுச் செல்லக் கூடியதாகவுமிருப்பதை உணர்ந்தேன். இதன் நோக்கத்தை கூர்ந்து நோக்கினால் பின் வருவன புலப்படும் நலம்புரிதல் என்பது சங்க அங்கத்தவர் ஒருவர் மறைவால் துயரமுறும் குடும்பத்தினருக்கு உதவுதல். அதை விட மேலானது அங்கத்தவர்களனைவரும் சேர்ந்து உதவ வொரு சந்தர்ப்ப மளிப்பது. ஒரு அங்கத்தவர் மரணத்துக்காக ஒவ்வொருவரும் பத்து டொலர் அளிப்பதை ஒரு பேறாகக்கருதல். இரண்டாவதாக ஒவ்வொரு அங்கத்தவரும் தமது மரணச் செலவுக்கு சிறிய அளவிலாவது தாமும் உதவக்கூடியதாக இருத்தல். சமூகக் கட்டுப்பாடு குலையாம விருக்கவும் பரஸ்பர உதவியால் சமூக நேசம் வளர்த்தலுமே நலம்புரி சங்கத்தின் அடிப்படை நோக்கம்.

மருத்துவ கலாநிதி எரிக் அய்யாத்துரை
(சக அங்கத்தவர்)
மறைவு ஆகஸ்ட், 1999

HALL OF HONOUR

Purpose: To recognize members of the TSCA who have contributed towards the welfare of the organization, promoting its sustained growth, implementing its fellowship and friendship objectives, performing required tasks readily and voluntarily.

How: A plaque to be created which will be hung at our regular meetings showing their name and year inducted and year joined. The induction will be at the Annual General Meeting with a presentation of a memento depicting symbolically an achievement of highest standards.

How many: Maximum of three members will be inducted into this Hall of Honour in any one year. Any member receiving recognition from a Government be it from NSW State or Federal for services to Seniors will automatically be inducted into this Hall of Honour and will not count towards this three.

Eligibility: Any member will be eligible to be considered for induction except those current Management Committee members. Those eligible for automatic induction will be exempted from this restriction.

Selection Criteria; A sub committee of three will be appointed by the Management Committee to nominate members for induction. The president and secretary and the chairman of membership development will be ex officio members of this nomination committee. They will be appointed by the incoming Management Committee and will function until the next Committee of Management takes office. The committee will submit the nominations to the Management Committee no later than 30th June of their year. The Management Committee will consider these nominations at their Committee Meeting in July of that year. Accepted nominations will be announced at the AGM following with appropriate presentations.

The Nominations Committee as well as the Management Committee is required to function confidentially to be discreet without offending any member. An Oath of secrecy may be required.

த.மூ.பி. ச .அங்கத்தவரைக் கௌரவிக்கும் மரியாதை மண்டபம்

நோக்கம்

சங்கத்தின் பொது நலனில் ஆர்வம் காட்டி, அதன் வளர்ச்சியை ஊக்குவித்து, அங்கத்தவரிடையே நட்புறவையும் தோழமைப் பண்பையும் வளர்த்து, சங்கத்தின் தேவைகளை உய்த்துணர்ந்து தாமே வலிய வந்து விரும்பி செயல்பட்டு உழைத்த பெரியார்களை கனம் செய்து கௌரவித்தல்.

முறை

பலகை ஒன்றில் கௌரவிக்கப் பட்டவர்களின் பெயரும், கௌரவிக்கப்பட்ட ஆண்டும், அங்கத்தவராக சேர்ந்த ஆண்டும் பொறிக்கப் படும். சங்கத்தின் வழமையான கூட்டங்களில் இப்பலகை தொங்க விடப்படும். இக்கவரவித்தல் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் நடை பெறும். சிறந்த சாதனையாளர் என்பதைக் குறிக்கும் அடையாளச் சின்னப் பரிசில் வழங்கப் படும்.

கௌரவிக்கப் படுவோர் தொகை ஒரு வருடத்தில் முன்று பேருக்கு மேற்படாது. இதைத் தவிர மத்திய அரசாங்கத்திலோ நி.ச.வே. அரசாங்கத்திலோ மூத்தோருக்கு ஆற்றிய பணிகளுக்காக முத்த பிரசைகள் சாதனை விருது பெற்றோர் பெயர்களும் இப்பலகையிலிடம் பெறும்.

தகைமை

நடப்பு ஆண்டு நிர்வாகக் குழுவினர் தவிர்த்து சகல அங்கத்தவரும் தகுதி யுடையவராவர்.

தெரிவுக் குழு

நிர்வாகக் குழு மூவரடங்கிய உப குழுவை நியமிக்கும். தலைவர், காரியதரிசி, அங்கத்தவர் வளர்ச்சிப் பகுதித் தலைவர் ஆகியோரும் இவ்வுப குழுவிலிருப்பர். வருடம்தோறும் புது நிர்வாக குழுவே இவ்வுப குழுவைத் தெரிவு செய்யும். உபகுழு ஜூன்30 திகதிக்குள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.

AGM – August 2009 - payment of fees

Please pay your fees for the year 2009/10 before the Thursday prior to the Annual General Meeting. Members who have not paid their fees by this date could be removed from the Membership Register.

Payment: Membership Fee may be paid by cash or cheque/postal order drawn in favour of "Tamil Senior Citizens' Association" directly to the Treasurer or it may be deposited to the TSCA's account bearing no. 062 256 10173352 at Commonwealth Bank and the deposit slip or copy of the deposit slip (with your name on it), handed over to or posted to:

Mr. K Thanga-Raja
Treasurer TSCA
28 Kessel Ave
Homebush 2140

☎ 9746 0545.

DIRECTORY OF MEMBERS

The next updated 11th edition of the directory will be published in August 2009. One copy of the Directory will be issued free of charge to the first 200 attending the AGM on 29 August 2009. Thereafter it will be sold at \$2.00 each.

அங்கத்தவர் பெயர் பட்டியல்

புதுப்பிக்கப்பட்ட 11வது பதிப்பு 2009 ஆகஸ்டு மாதம் பிரசுரமாகவுள்ளது. ஆண்டுப் பொதுக்கூட்டத்திற்கு வரும் முதல் 200 அங்கத்தவருக்கு ஒவ்வொரு பிரதி இலவசமாகக் கொடுக்கப்படும். அதன் பின்பு பிரதி 2 வெள்ளிக்கு விற்கப்படும்.

August

Members' Day – Thursday, 27 August

'Storming the Bastille' 'எடுத்துரைத்தல்'

On this day the office bearers of both Tamil senior Citizens' Association and BENSOC will be at the table. Members are invited to attend the meeting, raise relevant sensible questions, and make useful suggestions regarding any of the two organisations. They can storm the Bastilles by throwing bouquets or brickbats at the organisations.

This will also be a brainstorm session – involving discussion of idea without judgement. What generally happens is that people say what their ideas are without other people commenting on them

until later. Only after all the ideas and suggestions are recorded we would discuss the possibility of implementing them.

The Management Committee wishes to assure members that any views, comments, suggestions or even criticisms in the interest and progressive development of the Association are welcome and they will receive due consideration.

ஆகஸ்டு 27 வியாழன், அங்கத்தவர் தினம் - எடுத்துரைத்தல்.

இன்று மூத்த பிரசைசு சங்கம், நலன்புரிச்சங்கம் என்பனவற்றின் நிர்வாகக்குழுவினர் தங்கள் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் செவிமடுக்கக் காத்திருப்பர். அங்கத்தவர்கள் இரு சங்கங்களுக்கும் பொருத்தமான கேள்விகளைக் கேட்கும், தங்கள் ஆக்கபூர்வமான அபிப்பிராயங்களைத் தந்தும் இக்கூட்டத்திற்கு கலந்துரையாட - 'எடுத்துரைக்க' - அழைக்கப்படுகிறார்கள். அங்கத்தவரின் ஆக்கபூர்வமான கருத்துகள் விமர்சனங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுக்கப்படும்.

Saturday, 29 August - ANNUAL GENERAL MEETING

Nominations to the Management Committee for the year 2009 /10 will be accepted from 4.30 up to 5.00 pm Wednesday the 19th of August 2009 in the office at 62 The Boulevard, Strathfield 2135

Please note that you have to be a financial member for the year 2009/2010, to nominate or to be a nominee as an office bearer or vote at the Annual General Meeting.

Only members who have paid up their membership fees, with all arrears and for the year 2009/10 by Thursday, 27th August 2009 will be eligible to attend the meeting. **Those who have not paid their membership fees by this date could be removed from the membership register.**

The AGM will commence at 9.30 am on Saturday, 29 August in the Strathfield Town Hall, 65 Homebush Rd, Strathfield

Buffet Lunch will be available after the meeting at \$3.00 per person. Those who require lunch on this day should make their reservations and effect payment by Thursday, 27 August 2009 with Mrs Mary Paul ☎ 9787 3341 Mrs. P Thisairasa 9763 5384 , to facilitate catering.

ஆகஸ்டு மாதம் 29ஆம் திகதி சனியன்று வருடாந்தப் பொதுக் கூட்டம் காலை 9.30 மணிக்கு 65 Homebush Rd, Strathfieldல் அமைந்துள்ள நகர மண்டபத்தில் ஆரம்பிக்கும்.

பதிவு 9.00 மணிக்கு தொடங்கும்

மதியவுணவு : மதியவுணவு 3.00 வெள்ளிக்கு வழங்கப்படும். யாவரும் மதியபோசனத்திற்கு கலந்து மகிழவேண்டும் என்று அழைக்கிறோம். மதியவுணவு முற்பதிவுதிருமதி மேரி போல் 9787 3341 அல்லது திருமதி திசைராசா அவர்களை 9763 5384. என்பவருடன் ஆகஸ்டு 27 ஆம் தேதி முற்பகலுக்குப் பிந்தாமற் செய்யப்படுவது வரவேற்கப்படுகின்றது.

உணவுக் கட்டணத்தினை எதிர்வரும் ஆகஸ்டு 27 ஆம் தேதிக்குப் பிந்தாமல் வழங்குதல் விரும்பத்தக்கது.

2009.2010 ஆண்டிற்கான நிர்வாக சபைக்குரிய மனுக்கள் ஆகஸ்டு 19ஆம் திகதி மாலை 4.30 மணி தொடக்கம் 5.00 மணி வரை ஸ்ரத்தீபீல்டு புளவாட்டில் 62ஆம் இலக்கத்தில் அமைந்திருக்கும் சங்க அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். நீங்கள் 2009/2010 ஆண்டிற்கு உரிய அங்கத்துவச் சந்தாபணத்தைச் செலுத்தியிருந்தால் மட்டுமே நிர்வாக சபைக்கு உறுப்பினர்களைப் பிரேரணிக்கவோ, அதில் அங்கம்வகிக்க உங்களின் மனுவைச் சமர்ப்பிக்கவோ அல்லது பொதுக்கூட்டத்தில் வாக்களிக்கவோ முடியும். 2009/2010 ஆண்டிற்கு உரிய அங்கத்துவச் சந்தாபணத்தையும் மேலதிக நிலுவைகள் உள்ளவர்கள் அவற்றையும் வியாழக்கிழமை 27ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தினால் மட்டுமே இந்தக் கூட்டத்திற்குச் சமூகமளிக்கத் தகுதியுடையவராவீர். இந்தத் திகதிக்கு முன்னர் அங்கத்தவர் சந்தாபணத்தைச் செலுத்தத் தவறியவர்கள் அங்கத்தவர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலமைக்கு உள்ளாவார்கள்.

SEPTEMBER

Members' Day – Thursday, 24 September

1. A presentation on Quality use of medicines by Dr. Vijay Ramanathan
2. Experiencing Inner Power and Protection by the Brahmakumaris

INDOOR GAMES COMPETITION

Tournaments will be held in the Community Centre:

1. Contract Bridge
2. Carom - Singles
3. Carom - Doubles
4. Chess –men
5. Chess - women
6. Draughts - men
7. Draughts - women
8. Scrabble
9. Table Tennis - Singles
10. Table Tennis - Doubles

Any member may participate in only any three of the above.

Members who wish to participate in these games are requested to give their names to the Secretary or Mr N Murugesu by 11.00 am on Thursday, 29th October 2009.

Draw will be placed on the Notice Board on or before Thursday, 5th November 2009 and the first games will commence at 10.00 am on Thursday 5th November 2009. Games will be played off on Thursdays as scheduled or earlier with prior arrangements with the competitors concerned, and the Chairman of the sub-committee. If any player, does not turn up by 10.00 am on the day of the competition a walk over will be conceded. The preliminary games could be played off at any venue with prior intimation to the organizing committee before the scheduled date. Semi Finals and Finals will be played at Bates Street on Thursdays.

Entries close: 11.00 am Thu, 29 Oct 2009

Draw on Notice Board am Thu, 5 Nov 2009
Competitions commence: 10.00 am Thu, 5 Nov 2009

Mini games for the elderly will be held on Thursday,
18th March 2010

Awards

Awards will be given away on Members' Day -
Thursday, 25 March 2010, preceded by a softball
cricket match.

OCTOBER

Daylight Savings – Sunday, 4 October

Daylight saving commences at 3.00 am on Sunday
4th October. Please note to put your clocks forward
by one hour before going to bed on Saturday, 3rd
October 2009

பகற்பொழுதினைப் பேணல் – அத்தோபர் 4 ஞாயிறு
4 அக்தோபர் அதிகாலை 3.00 மணிக்கு பேணல்
ஆரம்பிப்பதால் 3ம் சனி இரவு கடிகார முள்ளினை
ஒரு மணி முன்வைக்க மறந்துவிடாதீர்கள்.

Members' Day – Thursday, 22 October

Deepavali Celebrations and lunch

NOVEMBER

Members' Day – Thursday, 26 November

Legal Aid. NSW's Older Persons' Legal & Education
Programme

DECEMBER

Christmas Celebrations – Saturday, 19th December

Christmas celebrations will be held in the Carrington
Church Hall, 13 Carrington St, Strathfield from 5.00
pm to 7.00pm on Saturday, 19th December.

Carol singing

Santa Claus will arrive with gifts

Grandparents wishing to give gifts to their
grandchildren, of age 10 and under, could bring
them along to be distributed by Santa Claus.

The gifts should be labelled with the child's name
and handed over at the hall, by 4.45 pm.

The celebrations will conclude with a fellowship tea
in the hall.

All members and their guests are cordially invited to
join us in this celebration.

நத்தார் கொண்டாட்டம் – சனி திசம்பர் 19

நத்தார் நிகழ்வு

ஸ்ரத்தபீல்டு இலக்கம் 13 கரிங்டன் வீதியில் உள்ள
கரிங்டன் கோயில் மண்டபத்தில் மாலை 5.00 முதல்
7.00 வரை நத்தார் தின நிகழ்வுகள் நடைபெறும்

பத்து வயதிற்குட்பட்ட தம் பேரப்பிள்ளைகளுக்கு
பரிசுகள் கொடுக்க விரும்பும் அங்கத்தவர்கள்
அவற்றிலே தம் பேரப்பிள்ளைகளின் பெயரை எழுதி
மண்டபத்தில் மாலை 4.45க்கு முன்னர் கொடுத்தால்
சாந்தப்பர் அவற்றை வழங்க உதவியாக இருக்கும்.

ஒன்றுகூடல் தேனீர் விருந்துடன் நிறைவுபெறும்.

முத்த பிரசைகள் தம் விருந்தினருடன் இந்நிகழ்வில்
கலந்து கொள்ள மகிழ்வுடன் அழைக்கின்றோம்.

No Members' Day in December

2010

JANUARY

Thai Pongal celebration - 16 Jan 10

Thai Pongal celebrations will be held in the Homebush
Boys High School Hall, from 4.15 for 4.30 pm to 6.30
pm on Saturday, 17th January 2010

தைப்பொங்கல் கொண்டாட்டம்

தைப்பொங்கல் ஹோம்புஷ் ஆடவர் உயர் பாடசாலை
மண்டபத்தில் சனிக்கிழமை 16 ஆம் தேதி ஜனவரி
2010 இல் மாலை (4.15) 4.30 முதல் இரவு 6.30
வரை நடைபெறும்.

CONDOLENCES

We offer our deepest sympathies to:

Mr. Anantharajah and Mrs. Sarathathevy
SRITHARAN on the demise of their father in law
and father **Mrs. Mahaluxmi Nadarajah** on 9 Mar
09. Her remains were interred in the Galkissa (Sri
Lanka) crematorium on 15 Mar 09.

Mrs. Balambikai SEGARAM on the demise of her
husband **Mr. Pasupathy Sivapala Segaram** 30 Apr
09. His remains were interred in the Crematorium in
Rookwood on Monday, 4 May.

Mr. Ganapathipillai and Mrs. Nirmala SANTHIRAN
on the demise of their brother and brother in law
Ganapathipillai Satgunan in London on Sunday,
24 May. His remains were interred in the Hendon
Crematorium in London on Sunday, 31 May 09.

Mr. Navam and Mrs Rita PONNAMBALAM on the
demise of their sister and sister in law **Mrs Leela
Bartlett** on Tuesday, 9 Jun in Victoria. Her remains
were interred in the Lepine Funeral Services in
Greensborough, Victoria on Saturday, 13 Jun 09.

NEW MEMBERS

We welcome the following members into the
Association:

1087 SELVARATNAM	Parimalam	Mrs
1088 NITHIYANANTHAM	Sivaprakasam	Mr
1089 MAHESAN	Saraswathy	Mrs
1090 MYLVAGANAM	Suppiah	Mr
1091 JEBARETNAM	S Kathiresan	Rev
1092 DURAIRAJAH	Thambirajah	Mr
1093 SIVASOORIYAR	Cheevaratnam	Mr
1094 SIVASOORIYAR	Gnanambikai	Mrs
1095 NAVARATNAVEL	Sangarappillai	Mr
1096 RAJENDRA	J M Trilochana	Mrs
1097 ESHWARAN	Kamala	Mrs
1098 SELVADURAI	Arnold Reginald	Mr
1099 SINNADURAI	Pavalakshmy	Mrs
1100 MAHENTHIRAN	Nagulambal	Mrs
1101 THAMOTHARAMPILLAI	Sivalingam	Mr
1102 SURIYAKUMAR	Segaram	Mr
1103 SIVAPRAGASAM	Ranjany	Mrs
1104 BALASANTHIRAN	Alexander G S	Mr

STATISTICS

The Association has 820 active members on its register and the BENSOC has a total membership of 639 members on its register of which 9 are Provisional Members, as at end of July 2009.



நிகழ்வு 26-11-1954 அகல்வு 18-05-2009

அறுபத்தைந்தாம் ஆண்டென நினைக்கிறேன் அந்த அவலக்காட்சி இன்றும் என் கண் முன் நிழல் ஆடுகின்றது. வெறிபிடித்த சிங்கள காவலதிகாரி அப்பாவித் தமிழ் இளைஞன் ஒருவனை அடித்து சித்திரவதை செய்வதைப் பார்த்து வேதனையும் ஆதங்கமும் அடைந்தேன். குற்றம் விளக்கு இன்றி சைக்கிள் ஓட்டியது. இதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லையா என்று அங்கலாய்த்தேன்.

தட்டிக் கேட்க வேண்டும் - தட்டிக் கேட்பேன் - தட்டிக் கேட்டவர் பிரபாகரன். 56ல் நடந்த சிங்கள வெறியர்களால் கோவில் ஐயர் எரிக்கப் பட்ட சேதியை பிற்காலத்தில் கேட்ட சிறுவன் பிரபாகரன் "ஏன் நாம் திருப்பி அடிக்கவில்லை." அந்த வீரர் இன்று இங்கில்லை என்றாலும் ஒவ்வொரு தமிழனும் தட்டிக் கேட்கும் தைரியத்தைக் கொடுத்துச் சென்றுள்ளார். அதற்கு அந்த மாமனிதனுக்கு நம் அஞ்சலி.

தமிழன் கௌரவமாக வாழ வேண்டும் என்பதே அவர் இலட்சியம். இலட்சியத்துக்காகவே வாழ்ந்தார். மாற்றத்தை உருவாக்கப் போறவராகப் பார்த்தோம். இவ்வீரருடைய சாவு விதியையே மாற்றும். அவர் மறைவு பிரச்சினையாக மாறுவதோ சரித்திரமாக மாறுவதோ நம் கையில் தான் அடங்கியுள்ளது. பலர் அவரை ஒரு தலைவனாகவே பார்த்தார்கள். புதிதாக ஒரு தலை முறையை உருவாக்குபவராகவே நான் பார்த்தேன்.

போர்க்களம் மாறலாம். போராளிகள் மாறலாம். இலட்சியப் போர் மாறுவதில்லை. இலட்சியங்கள் சாகலாம், இலட்சியவாதி சாகலாம் ஆனால் இலட்சியம் சாகக்கூடாது. அவர் உயிர்த்தியாகத்திற்கு நாம் கொடுக்கக்கூடிய, கொடுக்க வேண்டிய காணிக்கை அந்த இலட்சியத்தை அடைய என்ன பண்ண வேணுமோ அதையெல்லாம் தவறாது செயல் படுத்த வேண்டும். கனவாகவும் கற்பனையாகவும் போகக்கூடாது. போகவும் விட மாட்டோம்

தமிழர் வானிலிருந்து ஒரு வெளிச்சம் மறைந்து விட்டது. இல்லை! இல்லை! அது சாதாரண ஒளியல்ல மறைந்து போக. பல வருடங்களாக தமிழீழத்தை வழி காட்டிய அந்த ஒளி இன்னும் பல வருடங்கள் பிரகாசித்துக் கொண்டேயிருக்கும். ஏன்! ஆயிரம் ஆண்டுகளாக அது மிளிரும். அது தமிழ் ஈழப்பாதையைக் காட்டிச்செல்லும் விளக்கு என நினைவு கூர்வர்

அன்றைய மக்கள். பிரபாகரனின் நினைவு என்றென்றும் வாழ்க!

வாழ்க ஈழத்தமிழன்! வெல்லுக தமிழ் ஈழம்! பிரபாகரன்! ஈழத்தமிழக இலட்சிய தலைவன்!



Winners of the cricket match with the Capt of the team G Santhiran



NSW Seniors Week Award winners - Col. RAMANATHAN,



Asaipillai GNANASEGARAM



Participants in the Members' Handicraft Exhibition



Some of the items on exhibition

Participants at the Women's Day and debate



Nirmala SANTHIRAN



Mrs THISAIRASA



Pushpa VIJAYARTNAM



Balam LAKSHMANAN



Thavamany ARUNASALAM



Primrose GNANASUNDARAM



Seetha RAMANATHAN